

அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் - 2011

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் 2011 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனால் நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.2.1 இலங்கை கணக்கீட்டு நியமம்

இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 21 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கில் வெளிநாட்டு செலாவணி விகிதத்தின் தேறிய வேறுபாடான ரூபா 492,868 தொகை வருமானக் கூற்றில் வேறாகக் காண்பிக்கப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு காண்பிக்கப்படாது இது வருமானக் கூற்றில் வேறு வருமானத்தின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

1.2.2 இலங்கை கணக்கீட்டு கொள்கை

கூட்டுத்தாபனத்தின் சகல பிரிவுகளுக்கும் சேவை வழங்கும் இயந்திர வேலைத்தளத்திற்குரிய மொத்தச் செலவினமாகிய ரூபா 27,362,375 தொகை உரிய சேவை பெறப்படும் பிரிவுகளுக்கிடையே பகிரப்படுவதற்குப் பதிலாக விற்பனைக் கிரயமாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.

1.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) தளபாடப் பிரிவில் ஆண்டின் ஆரம்ப மற்றும் இறுதி மூலப்பொருள் இருப்பு மற்றும் முடிவுப் பொருள் இருப்பு வெவ்வேறாகக் காண்பிக்கப்படாதிருந்ததுடன் இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் மனைப் பொருட்களின் உற்பத்திக் கிரயம் வேறாக இனங்காணப்பட முடியாதிருந்தது.
- (ஆ) பொருளாதார சேவைக் கட்டணங்கள் கணக்கிடப்படுகையில் 2010 ஆம் ஆண்டின் ஒக்டோபர் முதல் திசெம்பர் வரையான காலத்திற்காகச் செலுத்தப்பட்ட தொகை 2011 ஆம் ஆண்டின் பொருளாதார சேவைக் கட்டணமாகக் கருதியதனாலும் 2011 ஆம் ஆண்டின் ஒக்டோபர் முதல் திசெம்பர் வரையான காலத்திற்காகச் செலுத்தப்பட வேண்டிய ரூபா 8,110,676 தொகையான பொருளாதார சேவைக்கட்டண வரிப் பணம் 2011 ஆம் ஆண்டிற்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையாக கணக்குகளில் காண்பிக்கப்பட்டிராமையாலும் ரூபா 178,846 தொகை பொருளாதார சேவைக் கட்டணம் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (இ) மீளாய்வாண்டின் போது மோட்டார் சைக்கிள்களை விற்றுத்தீர்த்தலின் மூலம் பெறப்பட்டிருந்த ரூபா 205,594 தொகையான சொத்துக்களை விற்றுத்தீர்த்தல் கணக்கிற்குச் செலவு வைக்கப்படுவதற்குப் பதிலாக நானாவித வருமானக் கணக்கிற்குச் செலவு வைக்கப்பட்டிருந்தது.
- (ஈ) கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிடப்பட்ட ரூபா 286,934 தொகையான தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டிய தொகையாக கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தன.
- (உ) மீளாய்வாண்டின் போது வெளி நிறுவகங்களிடம் இருந்து பெறப்பட்டிருந்த ரூபா 17,724,680 முற்பணத் தொகை கடன்பட்டோர் மீதியிலிருந்து கழிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டிருந்தமையால் நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் நடைமுறைப் பொறுப்புக் கணக்குகள் அதே தொகையால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.

1.2.4 பெற வேண்டிய கணக்குகள் மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) கடன்பட்டோர்

- (i) தனியார் நிறுவகம் ஒன்றினால் 1983 ஆம் ஆண்டு முதல் அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 11,873,865 தொகையான கடன் மீதியை பதிவழிப்பதற்காக திறைசேரியின் அங்கீகாரம் பெறப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தலைவரால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த அங்கீகாரம் மீளாய்வாண்டின் இறுதி வரை பெறப்பட்டிருக்கவில்லை.
- (ii) மீளாய்வாண்டிற்குரிய 05 ஆண்டுகளுக்கு மேலான கடன்பட்டோர் மீதி ரூபா 13,871,024 ஆகக் காணப்பட்டது.
- (iii) 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளின் போது வெளி நிறுவகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முறையே ரூபா 705,458, ரூபா 77,138 மற்றும் ரூபா 15,895 முற்பணங்கள் 2011 திசெம்பர் 31 வரை தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) கடன்கொடுத்தோர்கள்

மீளச் செலுத்தப்பட வேண்டிய கேள்வி வைப்புக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்த 2 முதல் 5 ஆண்டுகள் வரையான ரூபா 107,750 பெறுமதியான கடன்கொடுத்தோர் மீதிகளை தீர்க்கப்படுவதற்கு அல்லது வருமானத்திற்கு எடுக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

1.2.5 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

2011 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நடைமுறைவேலைகள் கணக்கில் ரூபா 12,832,130 தொகையான கணக்கு மீதிகளுக்காக உரிய பட்டோலை கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிராமையால் அம் மீதியை திருப்திகரமாக சான்றுறுதிப்படுத்த முடியாதிருந்தது.

1.2.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

**சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்களுடனான தொடர்பு**

இணங்காமைகள்

- (அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 8(2) ஆம் பிரிவு ரூபா ஐந்து இலட்சத்திற்கு அதிகமான மூலதனச் செலவினத்திற்காக நிதி அமைச்சரினதும் திட்ட அமுலாக்கல் அமைச்சரினதும் இணக்கப்பாடு பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும் கல்தேழுமல்ல கட்டிடத் தொகுதியில் ரூபா 12,724,917 பெறுமதியான இரண்டு மாடி கட்டிட நிர்மாணிப்பிற்காக தனியார் கம்பனியுடன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
- (ஆ) 2003 யூன் 02 ஆம் திகதிய பீஸை 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை 4.2.5 ஆம் பிரிவு தொழிற்பாட்டு மூலதனத்தை ஆக்கப்பாடு முகாமைத்துவம் செய்வதற்காக பின்வரும் வெளியீட்டை பணிப்பாளர் சபையினால் மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டிய போதிலும் இதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (அ) கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோர் காலப்பகுப்பாய்வு
- (ஆ) இருப்புக் காலப்பகுப்பாய்வு
- (இ) பழைய, காலாவதியான மற்றும் குறைவாக நகரும் இருப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கூற்று

1.2.7 முறையற்ற கொடுக்கல்வாங்கல்கள்

கொள்வனவுச் சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் 2009 இன் ஆண்டறிக்கையினை அச்சிடப்படுவதற்காக ரூபா 570,914 தொகை கேள்விக்கு வழங்குனருடன் பொது முகாமையாளர் 2011 யூன் 21 ஆம் திகதி உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியிருந்ததுடன் கொள்வனவுச் சபையின் அங்கீகாரம் 2011 யூன் 23 ஆம் திகதியே கிடைக்கப்பெற்றிருந்தது.

2. நிதிசார் மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் போது கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு விளைவு வருமான வரி அறவிடப்படுவதற்கு முன்னர் ரூபா 603,498,864 தொகையான தேறிய

இலாபமாக இருந்ததுடன் முன்னெணய ஆண்டில் இதனோடொத்த வருமான வரி அறவிடப்படுவதற்கு முன்னரான தேறிய இலாபம் ரூபா 877,623,257 ஆக இருந்தமை ரூபா 274,124,393 தொகையாக தேறிய இலாபத்தில் குறைவைக் காட்டியது. கூட்டுத்தாபனத்தின் அடிப்படைச் செயற்பாடுகளிலிருந்து ரூபா 444,444,459 தொகையான இலாபம் உழைக்கப்பட்டிருந்தது. இது முன்னெணய ஆண்டின் அடிப்படைச் செயற்பாடுகளின் விளைவான ரூபா 615,230,379 தொகையுடன் ஒப்பிடுகையில் ரூபா 170,785,920 தொகையான குறைவாகும். இந்த இலாபக் குறைவிற்கு ஆண்டிற்கான விற்பனை ரூபா 440,312,420 ஆல் குறைவடைந்தும் விற்பனை விநியோகச் செலவினங்கள் ரூபா 61,662,903 ஆல் அதிகரித்தமையும் பிரதான காரணமாக இருந்தன.

2.2 பகுப்பாய்வு ரீதியான நிதிசார் மீளாய்வு

மீளாய்வாண்டின்போது கூட்டுத்தாபனத்தின் மொத்த இலாப வீதம் 42.86% ஆகவும் வரிக்கு முன்னரான தேறிய இலாப வீதம் 18.49% ஆகவும் இருந்ததுடன் இதனோடொத்த முன்னெணய ஆண்டிற்கான மொத்த இலாப வீதம் 41.39% ஆகவும் வரிக்கு முன்னரான தேறிய இலாப வீதம் 14.07% ஆகவும் காணப்பட்டது. இதன்படி, மொத்த இலாப வீதத்தில் 1.47% ஆல் குறைவைப் போல தேறிய இலாப வீதத்தில் 4.42% ஆல் குறைவு அவதானிக்கப்பட்டது. இவ்வாறு தேறிய இலாபம் குறைவடைவதற்கு முன்னெணய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 13.35% ஆல் குறைவும், தாபன விற்பனை மற்றும் விநியோகம் 7.65 ஆல் அதிகரித்தமையும் பிரதானமாக தாக்கமளித்திருந்தன.

2.3 தொழிற்படு மூலதன முகாமைத்துவம்

| திரவ விகிதம் | ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதம் | 2011 | 2010 | 2009 |
|-------------------------|----------------------------|------|--------|--------|
| நடைமுறை விகிதம் | | 2:1 | 2.93:1 | 2.26:1 |
| விரைவுச் சொத்து விகிதம் | | 1:1 | 1.8:1 | 1.71:1 |
| | | | | 1.35:1 |

கூட்டுத்தாபனத்தின் நடைமுறை விகிதம் மற்றும் விரைவுச் சொத்து விகிதம் படிப்படியாக அதிகரித்தமையால் மிகையான செயற்பாட்டு மூலதன முகாமைத்துவ நிலை நிலவியது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) அரிந்த மரங்களின் இறக்குமதி

5,000 கன மீற்றர் அரிந்த மரங்களை இறக்குமதி செய்வதற்கும் இதன் கீழ் ரூபா 487.5 மில்லியன் தொகையான வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் கூட்டுத்தாபனம் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 2011 ஆம் ஆண்டின் போது மரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஆ) தளபாடப் பிரிவு

(i) நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டில் கூட்டுத்தாபனத்தின் உள்ளபடியான தளபாட விற்பனை ரூபா 121.74 மில்லியனானதுடன், இது ரூபா 203.12 மில்லியனான பாதீடு செய்யப்பட்ட விற்பனைகளைப் பார்க்கிலும் ரூபா 81.38 மில்லியன் தொகையால் குறைவைக் காண்பித்தது. மீளாய்வாண்டின் போது கூட்டுத்தாபனத்தின் தளபாடப் பிரிவின் நட்டம் ரூபா 34.22 மில்லியனாகும். முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக உற்பத்திக் கிரயம் 46.53% ஆல் அதிகரித்தமை, நிலைய நிர்வாகச் செலவினம் 30% ஆல் அதிகரித்தமை போன்ற காரணங்களினால் இப்பிரிவில் நட்டம் ஏற்பட்டிருந்தது.

(ii) மரக் கூட்டுத்தாபனத்தின் கூட்டுத்திட்டத்தின் பிரகாரம் தளபாடப் பிரிவின் விற்பனை வருமானம் 2010 ஆம் ஆண்டின் போது ரூபா 180 மில்லியனாலும் 2011 ஆம் ஆண்டின் போது ரூபா 190 மில்லியனாலும் 2012 ஆம் ஆண்டின் போது ரூபா 200 மில்லியனாலும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், மீளாய்வாண்டின் உள்ளபடியான தளபாட விற்பனை ரூபா 121.74 மில்லியனானதுடன் முன்னைய

ஆண்டுடன் ஒப்பிடுகையில் தளபாட விற்பனையில் 83.35% ஆன அதிகரிப்பு நேர்ந்திருந்த போதிலும் கூட்டுத்திட்டத்தின் பிரகாரம் எதிர்பார்க்கப்பட்ட விற்பனை இலக்கை எய்த முடியாதிருந்தது.

- iii. 2011 ஆம் ஆண்டின் கூட்டுத்தாபனத்தின் தளபாட விற்பனை மேம்பாட்டிற்காக வெற்றிகரமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) நிறுவகத்தின் நோக்கங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விவசாய உற்பத்திகள், வனம் சார்ந்த உற்பத்திச் செயன்முறை மற்றும் பிரம்பு இறக்குமதி மரத்தினால் துணை உற்பத்திகளை மேற்கொள்ளல் மற்றும் விற்பனை மற்றும் மரத்தாலான முடிவுப் பொருட்கள் மற்றும் பகுதியளவிலான முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக மீளாய்வாண்டின் போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இவற்றினை உற்பத்தி செய்தவின் இலாபத் தன்மை தொடர்பில் பாதகமான நிலை இருந்தமையால் இதற்காக கூட்டுத்தாபனம் தொடர்புபடவில்லை என தலைவர் அறிவித்திருந்தார்.

(ஈ) மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள்

மீளாய்வாண்டின் உள்ளபடியான உற்பத்தியினை, பாதீடுசெய்யப்பட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அரிந்த மரங்கள், சிலிப்பர் கட்டைகள், சுவர் யன்னல் மற்றும் வீட்டுத் தளபாடங்கள் தொடர்பான உள்ளபடியான உற்பத்தியில் குறைவு முறையே 64.5%, 48.45%, 92.36% மற்றும் 29.85% ஆன மட்டத்தில் நிலவியமை அவதானிக்கப்பட்டது.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) எண்ணெயூட்டல் மற்றும் பதனீட்டுப் பிரிவின் நிராகரிக்கப்பட்ட சிலிப்பர் விற்பனைப் பெறுமதி ரூபா 8,957,819 ஆனதுடன் இது 2010 ஆம் ஆண்டின் ரூபா 3,970,334 விற்பனைகளுக்கு ஒப்பாக 225.6% ஆன அதிகரிப்பாகும். இதன் படி கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பெறுமதியிலான சிலிப்பர் இருப்புகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

- (ஆ) கூட்டுத்தாபனத்தினால் கணக்குகள் மற்றும் நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ACCPAC கணக்கீட்டு தகவல் முறைமை 1992 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரை பயன்படுத்தப்படுவதுடன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் 2011 திசைம்பர் 31 வரை குறைபாடுகள் நிலவியமை அவதானிக்கப்பட்டதுடன் முறையான கணக்கீட்டுத் தகவல் முறைமை இன்மையால் இறுதிக் கணக்குகளைத் தயாரிப்பதில் தாமதம் நிலவியமை அவதானிக்கப்பட்டது.
- (இ) தீர்க்கமான வன முகாமைத்துவ கைநூல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய போதிலும் 07 மாதங்களுக்கு மேலான காலம் கடந்திருந்தமையால் இந் நூல் வெளியிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட ஒக்டோபர் 15 ஆம் திகதி அமைந்த சப மாதத்தின் போது வெளியிட முடியாதிருந்தது.
- (ஈ) நீதிமன்ற கட்டளைக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பாணை தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக வழக்கறிஞருக்கு ரூபா 300,000 தொகை செலுத்தப்பட்டிருந்தது.
- (உ) மேலும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகத்தர்கள் உரிய சட்டங்கள், விதிகளை பின்பற்றாமையின் காரணமாக அரச சார்பற்ற அமைப்புகளினால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு இல. SC/FR/567/2010 வழக்கிற்காக ரூபா 275,000 வழக்குக் கட்டணம் செலுத்தப்பட்டிருந்ததுடன் தீர்ப்பாளியின் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிராமை தொடர்பாக தொழில் ஆணையாளரினால் கூட்டுத்தாபனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிற்காக வழக்கறிஞர் ஒருவர் பிரசன்னமாகி ரூபா 52,030 தொகை செலுத்தப்பட்டிருந்தது.

3.3 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) 2007 ஆம் ஆண்டின் போது இந்தியக் கம்பனியிடமிருந்து ஒன்று தரமற்ற முறையில் கிரியோசோட் இறக்குமதி செய்து பயன்படுத்தியிருந்தமையால் ரூபா 6,266,409 தொகையான நட்டம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பான இறுதி உடன்பாட்டிற்கு வராது உரிய கம்பனிக்கு ரூபா 4,256,977 (அமெ.டோ 37,497.49) தொகை செலுத்தப்பட்டிருந்ததுடன் மேலும் அமெ.டோ 54,490 இற்காக பெறப்பட்டிருந்த நாணயக் கடிதம் தொடர்பாக இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 40 தச்சத் தொழிலாளிகள், 20 மெருகூட்டுபவர்கள், 03 பூச்ச வேலையில் ஈடுபடுபவர்கள் சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் தலைமைக் காரியாலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் உள்ள 63 ஆசனங்களை ஸ்பிரே இடலுக்காக ஒரு ஆசனத்திற்கு ரூபா 3,150 படி ரூபா 194,450 தொகை செலுத்தப்பட்டிருந்தது. பொலியர்தீன் இடலுக்காக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் கூட்டுத்தாபனத்தில் இன்மையால் வெளித்தரப்பினரைக் கொண்டு இதனை மேற்கொள்ள நேர்ந்ததாக தலைவர் அறிவித்திருந்தார்.

3.4 வாகன நிர்வாகத்திலான நலிவுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) கெப் வாகனம் சந்தர்ப்பங்களின் போது விபத்துக்குள்ளாகியிருந்ததுடன் காப்புறுதிக்கு உள்ளடக்கப்படாத நட்டத்தொகை ரூபா 162,323 ஆகும். விபத்துக்கு உட்பட்டிருந்த போதிலும் பொறுப்புவாய்ந்த ஊழியர்கள் தொடர்பாக கூட்டுத்தாபனம் விசாரணைகளை நடாத்தியிருக்கவில்லை. இவ்வாறே விபத்துத் தொடர்பாக பொலிஸாரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான பின்தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) கூட்டுத்தாபனத்தின் உத்தியோகத்தர் அல்லாத செயற்பாட்டுப் பணிப்பாளரினால் வாகனம் ஒன்று ஓட்டிச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ரூபா 1,258,551 தொகையான நட்டத்தை வாகனத்திற்கு ஏற்படுத்தும் வகையில் விபத்திற்குள்ளாக்கியிருந்ததுடன் இது தொடர்பாக கூட்டுத்தாபனால் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. நி.பி. 104 இன் பிரகாரம் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள்

கிடைக்கப்பெற்றதன் பின்னர் அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தலைவர் அறிவித்திருந்தார்.

- (இ) 2010 ஆகஸ்ட் 04 ஆம் திகதி கெப் வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்தினால் ரூபா 7,684,456 பெறுமதியான வாகனம் முற்றாகச் சேதமடைந்திருந்ததுடன் கூட்டுத்தாபனம் விசாரணை நடாத்தியிருக்கவில்லை. மேலும் வாகனத்தின் பாதிப்பைத் தவிர்க்க முடியாதிருந்தமைக்காக சாரதி தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையேனும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) கெப் வாகனம் ஒன்று 2010 ஏப்ரல் 30 ஆம் திகதி விபத்திற்குள்ளாகியிருந்ததுடன் வாகனப் பழுதுபார்ப்பிற்கான செலவினம் காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதியின் 50% இற்கு மேலான அதாவது ரூபா 8 இலட்சத்திற்கும் மேற்பட்டமையால் வாகனத்தை பாவனையிலிருந்து ஒதுக்கிவைப்பதற்கு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் 2011 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தீர்மானித்திருந்தது. இது தொடர்பாக இதுவரையில் எவ்வித விசாரணையும் செய்யப்பட்டிருக்கவில்லை.

3.5 வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த கூட்டுத்தாபனத்தின் வளங்கள்

2008 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே வெளித்தரப்பினர் ஒருவரால் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி ஒன்றின் காப்புறுதிச் செலவினமான ரூபா 83,517 தொகை அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்கப்பட்டிருந்தது.

4. கணக்களிப் பொறுப்பும் நல்லானுகையும்

4.1 கூட்டுத்திட்டம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) 2008 – 2012 காலப்பகுதிக்காக கூட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

| | | | | |
|--|--------------------------------|-------------------------|-----------------|----------------|
| (ஆ) பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 2008 – 2012 காலப்பகுதிக்குரிய கூட்டுத்திட்டத்தின் பிரதிகள் நிதியாண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு ஆகக் குறைந்தது 15 நாட்களிற்கு முன்னர் வரிசை அமைச்சிற்கு, திறைசேரியின் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும் கூட்டுத்தாபனத்தினால் 2010 – 2014 காலப்பகுதிக்குரிய நாளதுவரையாக்கப்பட்ட கூட்டுத்திட்டம் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. | | | | |
| (இ) உபாயதிட்டத்தின் பிரகாரம் மீளாய்வாண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட உற்பத்திகளும் இறக்குமதிகளினதும் முன்னேற்றம் தொடர்பான விபரம் பின்வருமாறாகும். | | | | |
| நோக்கங்களும் நிகழ்ச்சித்திட்டமும் | உபாயத் திட்டத்தின் படி | காலாண்டு | வேறுபாடு | சதவீதம் |
| | எதிர்பார்க்கப்பட்ட அளவு | எல்லாபடியான அளவு | | |
| ----- | ----- | ----- | ----- | ----- |
| 4.1 அரிந்த மர உற்பத்தி | க.மீ.6000 | க.மீ. 3,753 | 2247 | (37.45) |
| 4.2 அரிந்த மர உற்பத்தி | க.மீ.5000 | - | க.மீ.5000 | (100.0) |
| 5.1 சிலிப்பர் உற்பத்தி | அலகுகள் 120,000 | 66,699 | 53,301 | (44.4) |
| 5.1 சிலிப்பர் இறக்குமதி | அலகுகள் 30,000 | - | 30,000 | (100.0) |
| 5.2 ஒலிபரப்பு தூண் உற்பத்தி | அலகுகள் 60,000 | 31,863 | 28,137 | (46.9) |
| 01.1 மரபு ரீதியான தளபாட மனைப்பொருள் உற்பத்தி | ரூபா மி. 36 | | | |
| 1.3 கல்தேமூல்லை, அம்பாறை, புஸ்ஸ தொடர்மாடியில் உற்பத்தியை அதிகரித்தல் | ரூபா மி. 120 | | | |
| 3.1 தளபாட பகுதி உற்பத்தி | ரூபா மி. 7 | | 140 | 198 (58.5) |
| 7.2 தளபாடங்களின் காட்சிக்கூடுத்தை ஸ்தாபிப்பதன் மூலம் புரள்வை அதிகரித்தல் | ரூபா மி. 175 | | | |

4.2 செயல் நடவடிக்கைத் திட்டம்

2011 ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயற்பாட்டுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் இதில் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

- (அ) மர உற்பத்தி மற்றும் விற்பனையை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்ததுடன் கூட்டுத்தாபனத்தின் அனைத்து பிரிவுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு இதனைத் தயாரிப்பது தொடர்பான கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) உரிய ஆண்டின் போது நிறுவகத்தின் நோக்கங்களையும் இலக்குகளையும் எய்துகொள்வதற்காக பொறுப்புகளை ஒப்படைத்துள்ள உத்தியோகத்தர்கள் குறிப்பாகக் காண்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2011 செயற்பாட்டுத்திட்டத்தில் அவ்வாறு இனங்காணப்பட்டிருக்கவில்லை.

4.3 உள்ளகக் கணக்காய்வு

பின்வரும் விடயங்கள் கண்டறியப்பட்டன.

- (அ) நி.பி.134 (3) இன் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகளின் பிரதிகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய போதிலும் எவ்வித உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகளும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) தொழிற் தகமை வாய்ந்த பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளடங்கலாக 54 கணக்காய்வு உத்தியோகத்தர்களை உள்ளகக் கணக்காய்வுப் பதவியணி கொண்டிருந்த போதிலும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அவற்றை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் இதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டு கணக்காய்வற்ற செயற்பாடுகளுக்காகவும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

- (இ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரசட்டத்தின் 13(5)(ஒ) பிரிவின் பிரகாரம் அரையாண்டு அறிக்கைகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

4.4 கொள்வனவுத் திட்டம்

2011 ஆம் ஆண்டிற்காக கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

4.5 பாதீட்டுக் கட்டுப்பாடு

மீளாய்வாண்டின் போது மதிப்பிடப்பட்ட வருமானம்/ செலவினம், உள்ளபடியான வருமானம்/ செலவினத்துடன் ஒப்பிடப்படுகையில் வருமான முரண்கள் பாதகமான 100% முதல் பாதகமான 39.98% ஆகவும் செலவின முரண்கள் 0.12% முதல் 686.55% வரையான வீச்சைக் கொண்டிருந்தமையால் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தப்பட்டிராமை அவதானிக்கப்பட்டது.

5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலான குறைபாடுகள் அவ்வப்போது கூட்டுத்தாபனத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்
- (ஆ) கடன்பட்டோர் கட்டுப்பாடு
- (இ) கடன்கொடுத்தோர் கட்டுப்பாடு
- (ஈ) பாதீடு
- (ஊ) நிலையான சொத்துக்கள்
- (எ) ஒப்பந்தக் கோவை
- (ஏ) கூட்டுத்திட்டம்
- (ஐ) கொள்வனவுகள்